

---

Navagrahastotra (with meanings)

——  
நவக்<sup>3</sup>ரஹஸ்தோத்ர

——  
Document Information



---

Text title : navagrahastotra 1 sArtha

File name : navanew.itx

Category : nava, navagraha, stotra, vyAsa

Location : doc\_z\_misc\_navagraha

Author : vyAsa

Transliterated by : NA

Translated by : Vidhyanath Rao and Srinivas Kalyanaraman

Latest update : December 1, 2013

Send corrections to : sanskrit@cheerful.com

---

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

**Please help to maintain respect for volunteer spirit.**

---

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

---

June 9, 2023

*sanskritdocuments.org*

---



---

Navagrahastotra (with meanings)

——  
நவக்<sup>3</sup>ரஹஸ்தோத்ர



ஐபாகுஸுமஸங்காஸம் கார்யபேயம் மஹாத்<sup>3</sup>யுதிம் |  
தமோ<sup>5</sup>ரிம் ஸர்வபாபக்<sup>4</sup>நம் ப்ரணதோ<sup>5</sup>ஸ்மி தி<sup>3</sup>வாகரம் || 1 ||

I pray to the Sun, the day-maker, destroyer of  
all sins, the enemy of darkness, of great  
brilliance, the descendent of KAshyapa, the  
one who shines like the japA flower .

த<sup>3</sup>தி<sup>4</sup>ஸங்க<sup>2</sup>துஷாராப<sup>4</sup>ம் கூ<sup>3</sup>ரோதா<sup>3</sup>ர்ணவஸம்ப<sup>4</sup>வம் |  
நமாமி ஸஸிநம் ஸோமம் ஸம்போ<sup>4</sup>ர்முகுடபூ<sup>4</sup>ஷணம் || 2 ||

I pray to the Moon who shines coolly like curds  
or a white shell, who arose from the ocean  
of milk, who has a hare on him, Soma, who  
is the ornament of Shiva's hair .

த<sup>4</sup>ரணீ<sup>3</sup>ர்<sup>4</sup>ஸம்பூ<sup>4</sup>தம் வித்<sup>3</sup>யுத்தகாந்திஸம்ப<sup>4</sup>ரப<sup>4</sup>ம் |  
குமாரம் ஸக்திஹஸ்தம் தம் மங்க<sup>3</sup>ளம் ப்ரணமாம்யஹம் || 3 ||

I pray to Mars, born of Earth, who shines  
with the same brilliance as lightning, the  
young man who carries a spear .

ப்ரியங்கு<sup>3</sup>கலிகாஸ்யாமம் ஞு<sup>3</sup>பேணுப்ரதிமம் பு<sup>3</sup>த<sup>4</sup>ம் |  
ஸௌம்யம் ஸௌம்யகு<sup>3</sup>னோபேதம் தம் பு<sup>3</sup>த<sup>4</sup>ம் ப்ரணமாம்யஹம் || 4 ||

I pray to Mercury, dark like the bud of millet,  
of unequalled beauty, gentle and agreeable .

தே<sup>3</sup>வாநாம் ச ரு<sup>3</sup>ஷீணம் ச கு<sup>3</sup>ரும் காஞ்சநஸம்நிப<sup>4</sup>ம் |  
பு<sup>3</sup>த<sup>3</sup>தி<sup>4</sup>பூ<sup>4</sup>தம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்<sup>3</sup>ரு<sup>3</sup>ஹஸ்பதிம் || 5 ||

I pray to Jupiter, the teacher of gods and  
rishis, intellect incarnate, lord of the

three worlds .

ஹிமகுந்த³ம்ரு³ணலாப⁴ம் தை³த்யாநாம் பரமம் கு³ரும் ।  
ஸர்வஸாஸ்த்ரப்ரவக்தாரம் பா⁴ர்க³வம் ப்ரணமாம்யஹம் ॥ 6 ॥

I pray to Venus, the utimate preceptor of  
demons, promulgator of all learning, he who  
shines like the fiber of snow-white jasmine .

நீலாஞ்ஜநஸமாபா⁴ஸம் ரவிபுத்ரம் யமாக³ரஜம் ।  
சா²யாமார்தண்ட³ஸம்பூ⁴தம் தம் நமாமி ஸநைஸ்சரம் ॥ 7 ॥

I pray to Saturn, the slow moving, born of  
Shade and Sun, the elder brother of Yama,  
the offspring of Sun, he who has the  
appearance of black collyrium .

அர்த⁴காயம் மஹாவீர்யம் சந்த³ராதி³த்யவிமர்த³நம் ।  
ஸிம்ஹிகாக³ர்ப⁴ஸம்பூ⁴தம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் ॥ 8 ॥

I pray to Rahu, having half a body, of great  
bravery, the eclipser of the Moon and the Sun,  
born of Simhika .

பலாஸபுஷ்பஸங்காஸம் தாரகாக³ரஹமஸ்தகம் ।  
ரௌத³ரம் ரௌத³ராத்தமகம் கோ⁴ரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் ॥ 9 ॥

I pray to Ketu, who has the appearance of  
PalAsha flower, the head of stars and planets,  
fierce and terrifying .

இதி வ்யாஸமுக்ோ²த³க்³தம் ய: படே²த்ஸுஸமாஹித: ।  
தி³வா வா யதி³ வா ராத்ரௌ விக்⁴நஸாந்தி³ர்ப⁴விஷ்யதி ॥ 10 ॥

Those who read the song sung by VyAsa,  
will be joyous, sovereign and powerful,  
and will succeed in appeasing obstacles,  
occurring by day or by night .

நரநாரீந்ரு³பாணம் ச ப⁴வேத³து:³ஸவப்நநாஸநம் ।  
ஐஸ்வர்யமதுலம் தேஷாமாரோக்³யம் புஷ்டிவர்த⁴நம் ॥

Bad dreams of men, women and kings alike  
will be destroyed and they will be endowed  
with unparalleled riches, good health and  
enhancing nourishment .

க்³ரஹநக்ஷத்ரஜா: பீடா³ஸ்தஸ்கராக்³நிஸமுத்³ப⁴வா: |

தா: ஸர்வா: ப்ரஸமம் யாந்தி வ்யாஸோ ப்³நுதே ந ஸம்ஸய: ||

All the pain, devastation caused by  
fire, planets and stars will be of  
the past, so spoke VyAsa, emphatically .

|| இதி ஸ்ரீவ்யாஸவிரசிதம் நவக்³ரஹஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

Thus ends the song of praise of the  
nine planets composed by VyAsa .

---

Navagrahastotra (with meanings)

——  
நவக்<sup>3</sup>ரஹஸ்தோத்ர

——  
ஸ்தோத்ரம்



ஜபாகுஸுமஸங்காஸம் காஸ்யபேயம் மஹாத்<sup>3</sup>யுதிம் |  
தமோ<sup>5</sup>ரிம் ஸர்வபாக்<sup>4</sup>நம் ப்ரணதோ<sup>5</sup>ஸ்மி தி<sup>3</sup>வாகரம் || 1 ||

த<sup>3</sup>தி<sup>4</sup>ஸங்க<sup>2</sup>துஷாராப<sup>4</sup>ம் கூ<sup>3</sup>ரோதா<sup>3</sup>ர்ணவஸம்ப<sup>4</sup>வம் |  
நமாமி ஸஸிநம் ஸோமம் ஸம்போ<sup>4</sup>ர்முகுடபூ<sup>4</sup>ஷணம் || 2 ||

த<sup>4</sup>ரணீக்<sup>3</sup>ர்ப<sup>4</sup>ஸம்பூ<sup>4</sup>தம் வித்<sup>3</sup>யுத்காந்திஸம்ப<sup>4</sup>ரப<sup>4</sup>ம் |  
குமாரம் ஸக்திஹஸ்தம் தம் மங்க்<sup>3</sup>ளம் ப்ரணமாம்யஹம் || 3 ||

ப்ரியங்கு<sup>3</sup>கலிகாஸ்யாமம் ரூபேணாப்ரதிமம் பு<sup>3</sup>த<sup>4</sup>ம் |  
ஸௌம்யம் ஸௌம்யகு<sup>3</sup>னோபேதம் தம் பு<sup>3</sup>த<sup>4</sup>ம் ப்ரணமாம்யஹம் || 4 ||

தே<sup>3</sup>வாநாம் ச ரு<sup>3</sup>ஷீணம் ச கு<sup>3</sup>ரும் காஞ்சநஸம்நிப<sup>4</sup>ம் |  
பு<sup>3</sup>தி<sup>3</sup>பூ<sup>4</sup>தம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்<sup>3</sup>ரு<sup>3</sup>ஹஸ்பதிம் || 5 ||

ஹிமகுந்த<sup>3</sup>ம்ரு<sup>3</sup>ணாலாப<sup>4</sup>ம் தை<sup>3</sup>த்யாநாம் பரமம் கு<sup>3</sup>ரும் |  
ஸர்வஸாஸ்த்ர்ப்ரவக்தாரம் பா<sup>4</sup>ர்க்<sup>3</sup>வம் ப்ரணமாம்யஹம் || 6 ||

நீலாஞ்ஜநஸமாபா<sup>4</sup>ஸம் ரவிபுத்ரம் யமாக்<sup>3</sup>ரஜம் |  
சா<sup>2</sup>யாமார்தண்ட<sup>3</sup>ஸம்பூ<sup>4</sup>தம் தம் நமாமி ஸநைஸ்சரம் || 7 ||

அர்த<sup>4</sup>காயம் மஹாவீர்யம் சந்த்<sup>3</sup>ராதி<sup>3</sup>த்யவிமர்த்<sup>3</sup>நம் |  
ஸிம்ஹிகாக்<sup>3</sup>ர்ப<sup>4</sup>ஸம்பூ<sup>4</sup>தம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் || 8 ||

பலாஸபுஷ்பஸங்காஸம் தாரகாக்<sup>3</sup>ரஹமஸ்தகம் |  
ரௌத்<sup>3</sup>ரம் ரௌத்<sup>3</sup>ராத்தமகம் கோ<sup>4</sup>ரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் || 9 ||

இதி வ்யாஸமுகோ<sup>2</sup>த்<sup>3</sup>க்<sup>3</sup>தம் ய: படே<sup>2</sup>த்ஸுஸமாஹித: |  
தி<sup>3</sup>வா வா யதி<sup>3</sup> வா ராத்ரௌ விக்<sup>4</sup>நஸாந்தி<sup>3</sup>ர்ப<sup>4</sup>விஷ்யதி || 10 ||

நரநாரீந்ரு<sup>3</sup>பாணம் ச ப<sup>4</sup>வேத்<sup>3</sup>து: <sup>3</sup>ஸ்வப்நநாஸநம் |  
ஐஸ்வர்யமதுலம் தேஷாமாரோக்<sup>3</sup>யம் புஷ்டிவர்த<sup>4</sup>நம் ||

க்³ரஹநக்ஷத்ரஜா: பீடா³ஸ்தஸ்கராக்³நிஸமுத்³ப⁴வா: |

தா: ஸர்வா: ப்ரஸமம் யாந்தி வ்யானோ ப்³ருதே ந ஸம்ஸய: ||

|| இதி ஸ்வீவ்யாஸவிரசிதம் நவக்³ரஹஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

Encoded by NA

Proofread by NA, Kirk Wortman

Translations Dr . Vidhyanath Rao and Dr . Srinivas Kalyanaraman .

---

——  
*Navagrahastotra (with meanings)*

pdf was typeset on June 9, 2023

——  
Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

